



எண்.
36/2025

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
வேளாண் வானிலை ஆலோசனை மையம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்
ஆராய்ச்சி நிலையம் நாமக்கல்
மற்றும்

மண்டல வானிலை மையம் இந்திய வானிலைத் துறை சென்னை.



06.05.2025

வானிலை ஆலோசனை அறிக்கை - நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டத்தின் கடந்த வார வானிலை

பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 40.0 செ. (104.0° பா) மற்றும் 22.0° செ. (71.6° பா) யாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தின் சில இடங்களில் மிதமானது மழை பதிவாகியுள்ளது.

நாமக்கல் மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை

கடந்த வார வானிலை (03.05.2025 - 05.05.2025)			காரணிகள்	அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு (07.05.2025 - 11.05.2025)				
நாள் -1 03/05	நாள் -2 04/05	நாள் -3 05/05	தேதி	நாள் - 1 07/05	நாள் - 2 08/05	நாள் - 3 09/05	நாள் - 4 10/05	நாள் - 5 11/05
3.8	0.0	12.7	மழை (மி.மீ)	18.0	5.0	1.0	2.0	1.0
38.0	39.0	40.0	அதிகபட்ச வெப்பநிலை (°செ)	36.0	35.0	36.0	37.0	37.0
24.0	22.0	22.0	குறைந்தபட்ச வெப்பநிலை (°செ)	25.0	24.0	25.0	26.0	27.0
மேகமூட்டம்	மேகமூட்டம்	மேகமூட்டம்	மேகமூட்டம் (ஆக்டா)	சிதறிய மேகங்கள்	சிதறிய மேகங்கள்	லேசான மேகமூட்டம்	லேசான மேகமூட்டம்	லேசான மேகமூட்டம்
34-60	39-72	43-83	காற்றின் ஈரப்பதம் (%)	30-70	40-70	30-60	30-70	30-70
2	4	4	காற்றின் வேகம் (கி.மீ / மணி)	10	12	10	12	14
கிழக்கு	கிழக்கு	தெற்கு	காற்றின் திசை	தென் மேற்கு	மேற்கு	தென் மேற்கு	தென் மேற்கு	மேற்கு

எதிர்பார்க்கப்படும் வானிலை (07.05.2025 முதல் 11.05.2025 வரை)

அடுத்த ஐந்து நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில , வானம் பெரும்பாலும் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டு மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது . பகல் வெப்பம் 37.0° செ. (98.6° பா) - க்கு மிகாமலும், இரவு வெப்பம் 24.0° செ. (75.2° பா) யாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்தும் வீச அதன் வேகம் மணிக்கு 10-14 கி. மீ என்றளவில் வீசும். காற்றின் ஈரப்பதம் 30 - 70 % மாக நிலவும்.

கால்நடைகள், கோழிகள் மற்றும் வேளாண் வானிலை ஆலோசனை(கா.உ.மே.து, நாமக்கல்)

கால்நடைகள், கோழிகள் மற்றும் பயிர்கள்	நிலை	வானிலை ஆலோசனை
கோழிகள்	பொதுவான	<p>நிலவும் வானிலையில் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது . இந்நோயின் அறிகுறிகள் கோழிகள் தலையை ஒரு பக்கமாக சாய்ந்து கொள்ளுதல் , கழிச்சல் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து இறப்பு ஏற்படும் . பொதுவாக நாட்டு கோழி வளர்ப்பு விவசாயிகள் வெள்ளை கழிச்சல் நோய்க்கு எதிராக கோழிகளுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும். அதாவது 7வது நாள் F1 தடுப்பூசி (கண்ணில் சொட்டு மருந்தாக) 28வது நாள் லசோட்டா (கண்ணில் சொட்டு மருந்தாக) 56வது நாள் ஆர்டி.வி.கே தடுப்பூசி (இறக்கையில்) போடவேண்டும். மேலும் வெள்ளைக்கழிச்சல் நோய் நாட்டுக் கோழிகளுக்கு வராமல் தடுக்க தடுப்பூசியுடன் கோழிகளுக்கு கீழ்க்கண்ட மூலிகை மருத்துவ முறைகளையும் பயன்படுத்தலாம்.</p> <p>10 கோழிகளுக்கு தேவையான மூலிகை மருத்துவம்</p> <ul style="list-style-type: none"> ➤ சீரகம் - 10 கிராம் ➤ மிளகு - 5 கிராம் ➤ மஞ்சள் பொடி - 5 கிராம் ➤ சின்ன வெங்காயம் - 5 எண்ணிக்கை ➤ பூண்டு - 5 பல் ➤ கீழாநெல்லி - 50 கிராம் <p>சிகிச்சை முறை</p> <ul style="list-style-type: none"> • மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மூலிகை மருந்துகளையும் இடித்து அரைத்து அதை சிறு சிறு உருண்டைகளாக மாற்ற வேண்டும். • இக்கலவையை தீவனம் அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கலாம். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக வாய்வழியாக உட்செலுத்த வேண்டும்.
கால்நடைகள்	பொதுவான	<p>கோடை காலத்தில் பாலில் கொழுப்பு (Fat) மற்றும் கொழுப்பற்ற திட பொருட்களின் (SNF) அளவை நிலை நிறுத்த தீவனத்தில் சோடா உப்பு (40 - 80 கிராம் / நாள்) கோடை காலம் முடியும் வரை கொடுக்க வேண்டும் . மேலும் ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் நாளொன்றிற்கு 50 - 70 லிட்டருக்கு மேல் குடி தண்ணீர் தர வேண்டும்.</p>
வேளாண் அறிவியல் நிலையம் நாமக்கல்		
நிலம் தயார் செய்தல்	பொதுவான	<p>தற்போது கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மழை நீர் வீணாகாமல் நிலத்தடியை சென்றடைய வரப்பை உயர்த்தி அமைக்க வேண்டும். அதே சமயம் அடிமண் இருக்கத்தை சரி செய்ய உளிகளப்பை கொண்டு 0.5 மீட்டர் ஆழத்திற்கு 0.5 மீட்டர் அகலத்திற்கு குறுக்கும் நெடுக்குமாக உழவு மேற்கொள்ள வேண்டும்</p>
தர்பூசணி	வளர் பருவம்	<p>தற்போது நிலவி வரும் தட்பவெ ப்ப சூழ்நிலை காரணமாக தர்பூசணி சாகுபடி செய்துள்ள பகுதியில் இலைப்பேண் தாக்குதலினால் சேதம் தென்படுகிறது . இதனைக் கட்டுப்படுத்த ஊதா வர்ண ஒட்டும் பொறி ஒரு ஏக்கருக்கு 5 வீதமும், இலை வழி தெளிப்பானாக வேப்ப எண்ணெய் ஒரு லிட்டருக்கு 3 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டு ம். இதை தொடர்ந்து பொருளாதார சேத நிலை தாண்டும் போது தையோமித்தாக்சம் என்ற பூச்சிக்கொல்லியை ஒரு லிட்டருக்கு 2 கிராம் வீதம் கலந்து ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் தெளிக்க வேண்டும்.</p>

தொழில்நுட்ப அலுவலர்
வானிலை ஆலோசனை மையம்
கால்நடை உற்பத்தி மேலாண்மைத்துறை
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
நாமக்கல்

பேராசிரியர் மற்றும் தலைவர் & ஒருங்கிணைப்பாளர்
வானிலை ஆலோசனை மையம்
கால்நடை உற்பத்தி மேலாண்மைத்துறை
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
நாமக்கல்